



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,368 — FRIDAY, MARCH 14, 1952

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents :—		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—	Land Acquisition Notices	545
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	—
North-Western Province	—	Land Redemption Notices	550
North-Central Province	—	Land Resumption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	552
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All those allotments of land referred to as lots 1, 2, 3, 4, 5, 6, 7 and 8 in Executive Engineer, Jaffna's plan dated March 15, 1951, in extent totalling about 10 lachams, situated in Araly East, in Valigamam West D. R. O's Division in Jaffna District, and bounded as follows :—

North by V. C. Lane, properties of Messrs. V. Selladurai, V. Kanapathipillai, M. Muthucumar and heirs of Sinnakuddy,
East by properties of Messrs. V. Selladurai, V. Kanapathipillai and lagoon,
South by properties of Ambalavanar Samy and M. Muthucumar,
West by properties of V. Kanapathipillai, Sinnaven Arunugam and Seenyan, Ambalavanar Samy and M. Muthucumar.

Ref. No. J/TW/1479.
Colombo, February 13, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 9 perches out of the land called Migahawatta (lot 2 A in F. V. P. 162), situated at Nakkala, Medagham-pathu Korale, Wellassa Division, Badulla District, and bounded as follows :—

North by lot 22 in F. V. P. 162,
East by lot 22 in F. V. P. 162,
South by Ela and remaining portion of lot 2 A in F. V. P. 162, and
West by lot 22 in F. V. P. 162.

Ref. No. J/IR/1867.
Colombo, March 6, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

No. L. A. 3321/J/E/1629.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 2 acres out of the land called Manjady Kany, situated in Moodukadu of Kottantivu in Puttalam Patu and Gravets, Puttalam District, and bounded as follows :—

North by the lands belonging to the heirs of S. A. Sekka Marikar,
East by road reservation,
South and west by estate of D. S. Siriwardena.

Colombo, February 13, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

545—J. N. B 15723-724 (3/52)

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Imbulgahakumburawela, in extent about 9·61 perches, situated at Welimada Town in Udapalatha Korale, Udukinda Division, Badulla District, and bounded as follows:—

North by Nuwara Eliya-Badulla P. W. D. Road,
East by Muslim Mosque,
South by land called Imbulgahakumbura belonging to K. D. Bastian Appuhamy, and
West by land called Imbulgahakumburawatte belonging to O. M. Cader Meera Saibo.

Ref. No. J/FCU/1356.
Colombo, February 5, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that allotment of land called Boragasketiyeapatana in extent 3 roods and 19 perches, bearing Title Plan No. 387,346, described as lot 42 AK in Final Village Plan 114 and situated at Kadurugamuwa, Mahapalata Korale, Udukinda Division, Badulla District.

Ref. No. J/DEA/1449.
Colombo, March 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent about 2 A. 3 R. 22 P. of land situated in the village of Alagalla in the Village Headman's Division of Iratperiyaikulama in Vavuniya South, Sinhalese Division of the Vavuniya District in the Northern Province: and bounded as follows:—

North by Crown land,
East by private paddy lands,
South by tank bed—Crown, and
West by tank bed—Crown.

Ref. No. J/AL/1,786.
Colombo, February 26, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

LA 7430/J/E/1496.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion in extent about 1 acre out of the land called Panhitiyawatte, situated in Kadurewapola Village, Bihalpola Palata, Katugampola Hatpattu in Kurunegala District; and bounded as follows:—

North by foot-path,
East by Kaluarachchigewatte,
South and west by cart road.

(2) A portion in extent about 1 acre out of the land called Kaluarachchigewatte, situated in Kadurewapola Village, Bihalpola Palata, Katugampola Hatpattu in Kurunegala District; and bounded as follows:—

North by foot-path,
East by Galkandewatte,
South by cart road and Galkandewatte, and
West by Panpitiyawatte.

(3) A portion in extent about $\frac{1}{2}$ an acre out of the land called Galkandewatte, situated in Kadurewapola Village, Bihalpola Palata, Katugampola Hatpattu in Kurunegala District; and bounded as follows:—

North by Kaluarachchigewatte,
East and south by the remaining portions of Galkandewatte,
West by cart road.

Ref. No. J/E/1,496.
Colombo, February 11, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

No. LA/3113/J/HLG/517.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion approximately 1 A. 1 R. 0 P., out of the land called Galayaya Estate, situated in Nainamadama West in Nainamadama Village in Pitigal Korale South, Chilaw District, claimed by Mr. R. M. V. Visalachchi Achchhari, c/o. I. U. M. Muthuvairu Pillai, Main Street, Negombo; and bounded as follows:—

North by road to Telkeka V. C. road,
East by P. W. D. Road to Chilaw,
South by balance of Galayaya Estate,
West by Galayaya Estate.

In surveying the land for acquisition, its eastern side should not exceed 120' as agreed upon with the owner.

Colombo, June 1, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

No. L. A3333/J/HLG/1741.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that allotment of land called Kovil Thotam, in extent about 3 acres, situated in Mampuri, Kalpitiya D. R. O's Divisions, claimed by His Lordship the Bishop of Chilaw, and bounded as follows:—

North by property belonging to Mrs. Pelas's Cemetery,
East by Palavi-Kalpitiya Road,
South by Church property, and
West by Crown land

Colombo, February 10, 1952

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All these premises bearing assessment No. 173, in extent about 1 acre, situated within the Town Council limits of Kochchikade, Aluthkuru Korale North (A), Colombo District and bounded as follows:—

North by the land claimed by Mr. D. Peter Perera and by the land claimed by Mr. W. W. Fernando,
East by premises No. 185 owned by Nugegodage Simonia Silva and by the land owned by Mr. W. W. Fernando,
South by the lands owned by Dr. L. D. Paul and Mrs. H. Don Agnes Hamy, and
West by the Negombo-Chilaw P. W. D. Road.

Ref. No. Q. 4006/J/HLG/1360,
Colombo, March 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Three allotments of land in extent totalling about 33 perches out of the land called Thahankele *alias* Mahamega Estate, situated at Pannipitiya in Salpiti Korale, Colombo District, and respectively bounded as follows:—

- (1) North, east and south by road access common, West by Crown land.
- (2) North by Mahamega Estate of Mr. Abeywardane and Mr. Upali Senanayake, east by Mahamega Estate of Mr. Upali Senanayake, south by Diyaparagaha-owita, Diyaparagahakumbura, and west by Diyaparagaha-owita.
- (3) North by portion of same land, east by road access common, Mahamega Estate of Mr. Upali Senanayake, south by portion of same land, west by Mahamega Estate of Mr. A. C. Abeywardane.

Ref. No. Q. 4100/J/E/1712,
Colombo, March 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

Reference No. LB. 1912.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions in extent about 300' x 16' out of the lands called (1) Hendamullegeewatta *alias* Welabodagewatta and (2) Delgahawatta *alias* Egodahahenewatta, situated in Kamburugamuwa village, Welgam Korale, Matara District, and bounded as follows:—

North by lot 1 in P. P. A. 13,000,
East by part of lot 3 in P. P. 12,688,
South by private land, and
West by part of lot 7 in P. P. A. 206.

Ref. No. J/AL/1601.
Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

Reference No. LB. 2062.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion of land in extent about 1½ acres out of the land called Pallemullegeegangewatta, situated at Polhena in Four Gravets, Matara District; and bounded as follows:—

North by Pallemullegeegangewatta.
East by Upasakayagewatta.
South by Kahaiwatta,
West by Cross Road.

Ref. No. J/E/1843.
Colombo, March 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. Q. 2391/J/HLG/1339.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Wagolla Estate	Coconut land	Mrs. Stanley Obeyesekera of Suriyala, Charles Place, Colombo	0	0 10.6
5	Do.	do.	do.	0	1 26.5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on May 19, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 5, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 4, 1952.

M. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA 819.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 1,579. Village—Palali

Lot	Name of Land	Description	Name and Address of Owners	Extent		
				A.	R.	P.
454	Mallampathy	Garden cultivated with grains, &c., and contains 12 coconut and six arecanut trees 20–25 years and a masonry well	(1) Sinnapillai, wife of K. Sinnadurai of F. M. S. (2) K. Sinnadurai, Post Office, Saramban, Malaya	0	1	39.5
455	Do.	Garden cultivated with grains, &c.	Elyathamby Arumugam of Palali	0	0	13.7
456	Do.	do.	do.	0	0	2.8
Total				0	2	16.0

All persons interested in the aforesaid lands, are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri on May 1, 1952, at 10 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 23, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, March 8, 1952.

P. J. HUDSON,
Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA 662.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 1,725. Village—Tellipalai East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Mailappai alias Vadaliseema	Garden contains a papaw tree 4 years, a permanent boutique with half concrete walls and zinc roofs and a portion of a permanent building in ruins	M. Sinnathamby and his wife Nesamani of Tellipalai	0	0	10.7
2	Mailappai alias Kalanthalai-kaladdy	Garden contains 3 coconut trees 15 years and 1 jak tree 20 years	Mrs. S. Wijendram of Tellipalai	0	0	4.9
3	Do.	Garden contains 1 margosa tree 10 years	do.	0	0	0.4
4	Mailappai alias Vadaliseema	Garden contains portion of a permanent building in ruins	M. Sinnathamby and his wife Nesamani of Tellipalai	0	0	2.5
5	Mailappai alias Vadaliseema alias Pathawalai	Open waste land	Mrs. V. Subramaniam of Tellipalai	0	0	0.2
Total				0	0	18.7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri on May 1, 1952, at 10 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 23, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, March 7, 1952.

P. J. HUDSON,
Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA 669.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that land called and known as "Mavilankaiyadi", "Sudalaipiddi" situated within the Town Council limits of Chavakachcheri, Jaffna District, said to be owned as follows, in extent approximately 1 acre, and bounded as follows:—

Boundaries:

North by the Jaffna-Kachcheri road,
East by the land belonging to Ramalingam Veerasingham,
South by the lands belonging to Gnanammah, wife of Sivaguru, and Ponnukandu, wife of Thambirajah, and Kannammah, wife of Sinnadurai, and
West by land belonging to Eliyathamby Kandiah.

Names and addresses of owners:

- (1) Ramu Kandiah, Koilkudieruppu, Chavakachcheri
- (2) Vairamuthu Murugesu Koilkudieruppu, Chavakachcheri
- (3) Sinnammah, w/o Sangarapillai Koilkudieruppu, Chavakachcheri
- (4) Kandiah Sinnadurai, Koilkudieruppu, Chavakachcheri
- (5) Kannammah, w/o Kandiah Sinnadurai Koilkudieruppu, Chavakachcheri
- (6) N. T. Ramanathan, Chavakachcheri
- (7) K. Saravanamuttu, Chavakachcheri
- (8) Mrs. K. Ramalingam, Chavakachcheri
- (9) Sinniah Nadarajah, Chavakachcheri
- (10) Mrs. A. T. Danforth
- (11) Karthigesu Arulampalam, Chavakachcheri
- (12) Karthigesu Sinnappu, Chavakachcheri
- (13) Heirs of late Mrs. Paruvathy Ramanathan, Chavakachcheri
- (14) Heirs of late Proctor Velupillai, Chavakachcheri.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri on May 1, 1952, at 10 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 23, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, March 7, 1952.

P. J. HUDSON,
Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. L 2069/J/E/484.

(Please quote this reference in all letters)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that allotment of land called "Pallekaman" in extent 1 acre 1 rood 3 perches and 1/5th of a perch situated in the village of Siruvilankuli, in the Village Headman's Division of Nedunkandal in the Chief Headman's Division of Mantai of the Mannar District, and surveyed and depicted as lots 1, 2 and 3 in preliminary plan A 1,722.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Mannar Kachcheri, on May 7, 1952, at 10 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Mannar, February 22, 1952.

A. E. GOGERLY MORAGODA,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. LA/7323/JAL/1296(VE).

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:

Description of the land to be acquired:

An extent of approximately 34 acres out of the land called Kumbaloluwa Estate in extent about 50 acres situated in Panaliya Village, Panaliya Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows:—

North by village lands,
East by Hingurugalla Ela,
South by D. R. C. Road and Eadella Group, and
West by Pannaliya-Godigamuwa V. C. Road.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on April 23, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 16, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 6, 1952.

W. T. JAYASINGHE,
for Government Agent of North-Western Province.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. LA/8871/J/E/1134

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:—

An allotment of land called Poduhena in extent 1 acre 3 roods 15.7 perches, situated at Natagane Village, Walagampattu Korale Dewameddi Hatpattu, Kurunegala District, surveyed and described as lot 1 in Preliminary Plan No. A 1,104.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on April 29, 1952, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 4, 1952.

W. T. JAYASINGHE,
for Government Agent

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. L. R. 4096/J/TW/1254

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land or servitude to be acquired:

Preliminary Plan No. A 611.

Lot	Name of Land	Name of Claimants	Extent		
			A.	R.	P.
1	Suluparewatta	D. B. Iddamalgoda, Sisira Hotel, Ratnapura; M. C. M. Abdul Razak, Debichchiya Stores, Ratnapura; M. C. M. Mawjood, Debichchiya Stores, Ratnapura, W. Solomon Fernando, Pattiyaowita Lane, Ratnapura; H. M. A. Ismail Hadjar, 1204, Main Street, Kalutara; S. L. M. Mahamood Marikar, 22, Puttalam Road, Kurunegala; S. P. Thambyah; P. S. Thambiah; B. A. Thambyah; S. R. Thambyah; R. N. Thambyah; Miss G. N. Thambyah; Miss L. G. Thambyah; Miss M. J. Thambyah, all of Shelton Cottage, Ratnapura	0	0	13.76

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri, on April 25, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 31, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Ratnapura, March 6, 1952.

M. J. M. MUHSIN,
Assistant Government Agent,
for Government Agent, Sab.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. LR. 4787/J/TW/102

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement 2 to F. V. P. 369.

Lot	Name of Land	Claimant	Extent		
			A.	R.	P.
178	Bandaradeniya, Bandarawatta, Puwakgahadeniya	Yakdheralalage Ranmenike of Talawitiya	0	0	11.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri on April 26, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 31, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Ratnapura, March 6, 1952.

M. J. M. MUHSIN,
Assistant Government Agent,
for Government Agent, Sab.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. R. 4642/J/E/465

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Name of Claimant	Extent		
			A.	R.	P.
1069	Nokkawa Estate	Maddumage Seemon Fernando of Madampe, Atakalanpanna	3	1	13
1070	Do.	do.	0	0	35

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Madampe Junior School on April 24, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 31, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachechi,
Ratnapura, March 6, 1952.

M. J. M. MUHSIN,
Assistant Government Agent,
for Government Agent, Sab.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. R. 4996/J/HLG/991

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Name of Claimant	Extent		
			A.	R.	P.
Sup. 3 to F. V. P. 347					
212	Part of Assessment 9	The Saffragam Rubber & Tea Co. of Ceylon Ltd., Palmgarden Group, Ratnapura; Agents, Messrs. J. M. Robertson & Co., Colombo	0	0	3 7
213	Do.	do.	0	3	39.5
214	Do.	do.	0	0	31.9
215	Do.	do.	62	0	6.2
P. P. A 703					
7	Galkaduwa Estate Pt. of Assessment 9	The Saffragam Rubber and Tea Co. of Ceylon Ltd., Palmgarden Group, Ratnapura; Agents, Messrs. J. M. Robertson & Co., Colombo	0	0	13.8
8	Do.	do.	0	0	0.6
9	Do.	do.	0	0	2.2
10	Do.	do.	0	0	6
1	Do.	do.	1	1	3.4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachechi on April 30, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 31, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachechi,
Ratnapura, March 6, 1952.

M. J. M. MUHSIN,
Assistant Government Agent,
for Government Agent, Sab.

Land Redemption Notices

L.D.—B. 49/50.

LA. 7471/LRO/APL. 2318/J/AL/1937.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, January 15, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Supplement No. 1 to Final Village plan No. 932. Village—Wewalagedara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
13	Kongahamulawatta	Coconut garden 25-60 years contains a temporary building (eajian roof and mud wall) and part of foot path	Ratnayake Mudiyanseelage Panchappuhami of Wadugedara, Wewagama R. O., and Diyawadana Nilamelage Chandrasena of Wewalagedara, Wewagama R. O., Kuliya-pitiya	1	3	18
14	Do.	Coconut garden 25-60 years (no cultivation) contains part of foot path	do.	0	0	6
15	Do.	Coconut garden contains 20 coconut trees 30-60 years, 1 jak tree 30 years, 1 kohomba tree 40 years and part of tank bund	do.	0	1	13
Total				2	0	37

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Supplement No. 7 to F. V. P. 91. Village—Beragama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
444	Dolagawahena Gallenegodahena <i>alias</i> Bertrams' land	Tea 15-18 years	L. W. A. Weerasekera of 27/3. Hotel Road, Mount Lavinia	0	1	39
445	Do.	Tea 15-20 years includes the following servitudes— (a) right of way through the land to adjoining lots on south and west	do.	11	1	7
446	Gallenegodahena <i>alias</i> Bertram's land	do.	do.	0	0	35
448	Do.	Tea 15-20 years and citronella 27 years	do.	8	2	3
Total				20	2	4

L.D.—B. 49/50.

Reference No. LRO/APL. 3248/J/AL/2010/LD. 7360.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 19, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Supplement No. 2 to Final Village plan No. 241. Village—MulKirigala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
234	Acharigehena, Pituwagehena	Coconut garden contains part of a masonry well on the northern boundary of this land and a temporary mud and wattle thatched building	Wanigasim Achchige Sawunhami, c/o. Punchihewage Denoris of MulKirigala, Wiraketiya	3	0	30
Total				3	0	30

L. D.—B. 49/50.

LRO/APL/4554/J/AL/1660 LP. 6363.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Oswn Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Hikkaduwa Rest House on April 22, 1952, at 11.30 a.m., and
 - (b) notify to me in writing on or before April 14, 1952, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, March 4, 1952.RAINE WRIGHT,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,309. Village—Patana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ambalamebedda	Coconut and cinnamon (interplanted) 20-30 years; coconut, rubber, tea, cinnamon (interplanted) 20-30 years; and coconut and rubber (interplanted) 20-30 years; contains 2 temporary mud cadjan houses, 2 temporary mud cadjan latrines and 1 temporary mud cadjan rubber smoke shed	Mrs. B. Lekamwasam of Patana, Hikkaduwa	8	0	6
2	Do.	Coconut garden 20-30 years	do.	0	0	7.5
Total				8	0	13.5

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

No. LA 888/LRO

I, Philipos James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land/lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land/lands may be made to me, and
- (3) every person interested in such land/lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Jaffna Kachcheri on May 18, 1952, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before April 23, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, March 7, 1952.P. J. HUDSON,
Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,709.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Puthuvayal	Paddy field..	Sunnathamby Kandiah of Ganesha Villa, Nayaly North, Manipay	0	2	21.1
				0	2	21.1

(Exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947.)

L. D.—B. 49/50.

LA. 7460/LRO/APL. 99/J/AL/1886.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kacheheri on April 29, 1952, at 9 a.m., and
 - (b) notify to me in writing on or before April 22, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri
Kurunegala, March 3, 1952.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

SCHEDULE

Supplement No. 3 to F. V. plan No. 1,084. Village—Metibokka

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
18	Metibokkakumbura	Paddy field	Mrs. Anita de Saram of Kirillawala, Weboda	0	1	33
19	Do.	do.	do.	0	0	9
20	Metibokkakumburapillawo	Waste land	do.	0	0	13
21	Do.	do.	do.	0	0	11
Total				0	2	26

Miscellaneous Land Notices

No. LS. 2112.

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Northern Lighterage Co., Ltd., Kankesanthurai, has applied for a lease of a piece of Crown land about 65 ft. x 45 ft. in extent, forming part of the Customs premises, Kankosanthurai, and situated between the Railway line and the road leading to those premises, for the purpose of erecting an office thereon.

2. The Company undertakes the loading and shipping work at Kankesanthurai Port. The land is available for the purpose. It is therefore proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 30 years, with an option of renewal for a further term of 30 years ;
- (b) Rent : Rs. 20 per annum ;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease and according to plans approved by the Government Agent, Northern Province, erect a building on the land for an office ;
- (d) The lessee shall use the land as a site for an office, but for no other purpose ;
- (e) The lessee shall not be entitled to any compensation whatsoever at the expiry or earlier determination of the lease ;
- (f) The lessee shall, if so required by the Government Agent, Northern Province, and within such period as may be fixed by the Government Agent, demolish any buildings on the land.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 14, 1952.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

LS 2572.

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Nuwaragam Korale North Co-operative Agricultural Production and Sales Society has applied for a lease of a piece of Crown land about 124' x 100' in extent, from lot 95p in F. V. P. 704, situated at Elayapattuwa, Anuradhapura District, for the purpose of erecting a grain store and office thereon.

2. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 30 years ;
- (b) Rent : Re. 1 per annum ;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, and in accordance with plans and specifications approved by the Director of Land Development, erect a permanent grain store and office on the land ;
- (d) The lessee shall use the land as a site for a grain store and office, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 14, 1952.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම්

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

උතුරු පළාතේ මිනියා ජිලියන්ගේ දකුණු චූන්දියා සියලු කොඩානගේ ඉරවිපෙරියකුලමේ ගම් මූලාදායියාට අයත් අලුත් උනුමැනි ගමේ පිහිටා තිබෙන පහත සඳහන් මායිම් ඇති අක්කර 2, රූබිඳ 3, පර්ච්ච් 22 ක් පිහිටා ඇති ඉඩම, ඊට මායිම් :—

- උතුරට, රජසන්නක ඉඩම;
- නැගෙනහිරට: පුද්ගලික කුඹුරු;
- දකුණට: රජයේ වැව් නැන්න;
- බස්නාහිරට: රජයේ පිඹුනැන්න.

මි 1952 ක් වූ පෙබරවාරි මස 25 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

L. A. 3833/J/HLG/1741.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කල්පිටියේ අදායා පාලක නිලධාරීතුමාගේ කොඩානගේ අයත් මාර්ටින්ගේ රිච්ඩ් හලාවක රජතුරු ප්‍රසාදන් වහන්සේට අයිති පහත සඳහන් මායිම්වලින් සීමා වූ අක්කර 3 ක් පමණ පිහිටා “කෝපිල් තොට්ටම්” නමැති ඉඩම් කැබැල්ල, ඊට මායිම් :—

- උතුරට: පෙලාස් මහත්මියට අයිති වත්ත, සුසානතුමි;
- නැගෙනහිරට: පාලාම-කල්පිටිය පාර;
- දකුණට: පල්ලියේ වත්ත;
- බස්නාහිරට: ආණ්ඩුමේ වත්ත.

මි 1952 ක් වූ පෙබරවාරි මස 19 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

එකී ඉඩම යාපනය දිස්ත්‍රික්කයේ, මිලිතාමිම් බස්නාහිර අදායා පාලක නිලධාරීතුමාගේ කොඩානගේ අයත් නැගෙනහිර හම්බු ගමෙහි පිහිටි උළුවමස් 10 ක් පමණ වූ, 15.3.51 දින දරණ ඇන්සිකියුටිව් ඉන්ජිනේරුමාගේ ආපනාගේ පලාතේ සඳහන් පරිදි කොටස් 1, 2, 3, 4, 5, 6, 7 සහ 8 ය. එහි මායිම් මෙසේය :—

- උතුරට: ගම්සහාමේ පාර සහ ඩී. සෙල්ලදුරෙයි, ඩී. කනපතිපිල්ලෙයි, ඇම්. මුත්තුකුමාරු සහ සිත්තකුඹිගේ උරුමක්කාර සත්තේ දේපල;
- නැගෙනහිරට: ඩී. සෙල්ලදුරෙයි, ඩී. කනපතිපිල්ලෙයි සන්නත්ත අයිති ඉඩම් සහ කලපුව;
- දකුණට: අම්බලවානර් සාමි සහ ඇම්. මුත්තුකුමාරු සන්නත්ත අයිති දේපල;
- බස්නාහිරට: ඩී. කනපතිපිල්ලෙයි, සිත්තවත්ත අරුමුනම්, සිහියන්, අම්බලවානර් සාමි සහ ඇම්. මුත්තුකුමාරු සහ අයට අයිති දේපල.

අභිකය J/TW/1479.

මි 1952 ක් වූ පෙබරවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4100/J/E/1712.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ පන්නිපිටියේ පිහිටි තහනන්කැලේ නොහොත් මහලේආවත්ත යන ඉඩමේත් කැබිලි තුනක් වූ පාර්ච්ච් 33 ක පමණ පිහිටා ප්‍රමාණය, ඊට මායිම් :—

- (1) උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: පාර;
- බස්නාහිරට: රජයට අයිති ඉඩම.
- (2) උතුරට: අඹවහිත මහත්මයාට සහ උපාලි සේනානායක මහත්මයාට අයිති මහලේආවත්ත;
- නැගෙනහිරට: උපාලි සේනානායක මහත්මයාට අයිති මහලේආවත්ත;
- දකුණට: දිසපරගහම්මිට සහ දිසපරගහ කුඹුරු;
- බස්නාහිරට: දිසපරගහ මිම්මිට.
- (3) උතුරට: එම ඉඩමේම කොටසක්;
- නැගෙනහිරට: පාර සහ උපාලි සේනානායක මහත්මයාට අයිති මහලේආවත්ත;
- දකුණට: එම ඉඩමේම කොටසක්;
- බස්නාහිරට: ඒ. සී. අඹවහිත මහත්මයාට අයිති මහලේආවත්ත.

මි 1952 ක් වූ මාර්තු මස 3 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4006/J/HLG/1360.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු දොරේ කෝරළේ (A) කොමාරයේ කොමිස්නර් ජනරාල් සභාව තුළ පිහිටි අක්කරයක පමණ පිංචාලකම් ඇති කක්සේරු නො. 173 දරණ ඉඩම්, ඊට මායිම්:—

උතුරට: ඩී. පීටර් පෙරේරා මහත්මයා අයිතිකම් කියන ඉඩම් සහ බිහිලි. බිහිලි. ප්‍රනාන්දු මහත්මයා අයිතිකම් කියන ඉඩම්; නැගෙනහිරට: සුභලේඛයේ සිල්වාට අයිති කක්සේරු නො. 185 දරණ ඉඩම් සහ බිහිලි. බිහිලි. ප්‍රනාන්දු මහත්මයාට අයිති ඉඩම්;

දකුණට: දෙස්සර ඇල්. ඩී. පෙරේරා සහ එච්. දෙස්. ඇත්තන්තොම්බ අයිති ඉඩම්;

බස්නාහිරට: මහලුමුල්ල ප්‍රධානලේ පී. බිහිලි. ඩී. පාර.

මේ 1952 ක්‍රම මාර්තු මස 3 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.
LA. 3113/J/HLG 517.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහලුමුල්ල ප්‍රධානලේ අයි. යූ. ඇම්. මුතුබිඳුරු ඊල්ලා බාරේ, අර්. ඇම්. ඩී. විසාලආච්චි ද සාද් මහතා අයිතිකම් කියන මලාවක දිස්ත්‍රික්කයේ දකුණු පිටියේ කෝරළේ බටහිර නිකාමයේ පිහිටි "ගලයාග වත්ත" නමින්:—

උතුරට: කල්දෙණ කම්පසා පාරට යන පාර,

නැගෙනහිරට: හලාවත මහ පාර;

දකුණට: ගලයාග වත්තේ ඉතිරි කොටස;

බස්නාහිරට: ගලයාග වත්ත, යන මායිම් තුළ අ. 1, ර. 1, ප. 0 වසරේ ඇති ඉඩම් කැබලි.

1951 ක්‍රම පූජි මස 1 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.
L. B. 2062.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මාතර දිස්ත්‍රික්කයේ කබවත්තකරේ පොල්ගේන යන ගම පිහිටි පල්ලේදිල්ලේ ගිනනගේවත්ත යන ඉඩමේ අක්කර 1 1/2 ක පමණ ප්‍රාග්ධන, ඉඩමට මායිම්:—

උතුරට: පල්ලේදිල්ලේ ගිනනගේවත්ත;

නැගෙනහිරට: උපාසකයන්ගේවත්ත;

දකුණට: කහසිවත්ත;

බස්නාහිරට: හරස් පාර.

1952 ක්‍රම මාර්තු මස 3 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදුරු දිස්ත්‍රික්කයේ මෙල්ලස්ස කොමාරයේ මැදකම්පත්තු කෝරළේ නක්කල ගමේ පිහිටා තිබෙන වසරේ ප. 9 ක් ඇති මහවත්ත නමැති ඉඩමේ කොටසක් (නො. 162 දරණ අන්තිම ගම් සිතියමේ නො. 2A දරණ බිම්කැබැල්ල), ඊට මායිම්:—

උතුරට: නො. 162 දරණ අන්තිම ගම් සිතියමේ නො. 22 දරණ බිම් කැබැල්ල;

නැගෙනහිරට: එම;

දකුණට: ඇල සහ නො. 162 දරණ අන්තිම ගම් සිතියමේ නො. 2A දරණ බිම්කැබැල්ලේ ඉතිරි කොටස;

බස්නාහිරට: නො. 162 දරණ අන්තිම ගම් සිතියමේ නො. 22 දරණ බිම්කැබැල්ල.

නො. J/IR/1867.

මේ 1952 ක්‍රම මාර්තු මස 6 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.
L. B. 1912.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මාතර දිස්ත්‍රික්කයේ මැලිගම් කෝරළේ කුඹුරුගමුම් ගම ගම පිහිටි හෙත්දමුල්ලේ ගෙවත්ත නොහොත් මෙලවෙහෙය ගම (2) දෙල්ගමවත්ත නොහොත් එකොඩගේවත්ත වත්ත යන ඉඩම්පිළිත් දිසින් අඹි 300 ක් සහ පළුපින් අඹි 16 ක් මුහුණු බිම් කැබලි, මායිම්:—

උතුරට: 13,000 දරණ පී. පී. ඒ සිතියමේ නො. 1 කැබලි;

නැගෙනහිරට: 12,638 දරණ පී. පී. ඒ සිතියමේ නො. 3 කැබලිලත් කොටසක්;

දකුණට: පුද්ගලික ඉඩම සහ

බස්නාහිරට: 206 පී. පී. ඒ සිතියමේ නො. 7 කැබලිලත් කොටසක්.

මේ 1952 ක්‍රම පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදුල්ල දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ දිසායම් උඩපළාත කෝරළේ වැලිකිඳ නගරයෙහි පිහිටා තිබෙන පර්ච්ස් 9.61 ඩෙසර්ග ඇති ඉඩුල්ලහඟුඹුරමෙල නමැති ඉඩම් කැබැල්ලේ මායිම්—

- උතුරට : කුමරපිටිය, බදුල්ල ආණ්ඩුමේ පාර ;
- නැගෙනහිරට : ඉස්ලිම් පල්ලිය ;
- දකුණට : සේ. ඩී. බැස්විගන් අප්පුහාමිට අයත් ඉඩුල්ලහඟුඹුර නමැති ඉඩම සහ
- බස්නාහිරට : ඩී. ඇම්. කාදර් මිඬුට අයත් ඉඩුල්ලහඟුඹුර වත්ත නමැති ඉඩම.

J/FCU/1356.

මි 1952 ක්වූ පෙබරවාරි මස 5 වන දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

බදුල්ල දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ කොඹාසයේ මහපළාත කෝරළේ කදුරුගලමේ පිහිටා තිබෙන හො. 114 දරණ අත්තිම ගම් සිතියමේ හො. 42 A. K. දරණ බිම්කැල්ල වශයෙන් ගැඹුණුවෙන් වෙහෙර 387,346 දරණ පිඹුරට ඇතුළත් අ. 0, රූ. 3, ප. 19 වපසරිය ඇති බොරගස්කැවීමේ පහන නමැති ඉඩම.

හො. J/DEA/1449.

මි 1952 ක්වූ මාර්තු මස 3 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

L. A. 3321/J/E/1629.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

පුත්තලම දිස්ත්‍රික්කයේ පුත්තලම පත්තුවට සහ ග්‍රැවිම්බලට අයිති කොරිටාන්ට්ටි ගඬේ මුලාදැනිනාගේ කොටස ඇතුළත මුඩුකැවුමේ පිහිටි කටුපොස උමන්තාව ග්‍රැප්වල පදිංචි ඩී. ඇස්. සිරිවිච්චන්ද්‍ර මහත්මයාට හෙ මහත්මයාට අයිති පහත සඳහන් පොදු මල් පිමා වූ අක්කර 2 ක් පමණ පඬාල "මත්ස්සි කානි" නමැති ඉඩම් කැබැල්ලට:—

- උතුරට : ඇස්. ඒ. මරික්කාර්ගේ උරුමක්කාරයන්ට අයිති ඉඩම ;
- නැගෙනහිරට : පාර ;
- දකුණට : සිරිවිච්චන්ද්‍ර මහත්මයා ;
- බටහිරට : එම

මි 1952 ක්වූ පෙබරවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

L. A. 7430/J/E/1496.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

(1) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුනම්පොල හත්පත්තුවේ, බිහිල්පොල පළාතේ කුරුණෑමාපොල නම් ගඬේ පිහිටි පත්තිරියා වත්ත නමැති ඉඩමෙන් අක්කර එකක මහලකියක් ඇති බිම් ප්‍රමාණයට මායිම්:—

- උතුරෙන් : අභිපාරද ;
- නැගෙනහිරින් : කලුආරම්මියේ ඉඩමද ;
- දකුණින් සහ බස්නාහිරින් : කරත්ත පාරද වේ.

(2) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුනම්පොල හත්පත්තුවේ බිහිල්පොල පළාතේ කුරුණෑමාපොල ගඬේ පිහිටි කලුආරම්මියේ වත්ත නමැති ඉඩමෙන් අක්කර එකක පමණ මහලකියක් ඇති ඉඩමට මායිම්:—

- උතුරෙන් : අභිපාරද ;
- නැගෙනහිරින් : ගල්කන්දේවත්තද ;
- දකුණින් : කරත්තපාර සහ ගල්කන්දේවත්තද ;
- බස්නාහිරින් : පත්තිරියවත්තද මායිම් වේ.

(3) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුනම්පොල හත්පත්තුවේ බිහිල්පොල පළාතේ කුරුණෑමාපොල නම් ගඬේ පිහිටි ගල්කන්දේ වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 3/8 ක මහලකියක් ඇති ඉඩමට මායිම්:—

- උතුරෙන් : කලුආරම්මියේ වත්තද ;
- නැගෙනහිරින් සහ දකුණින් : ගල්කන්දේ වත්තේ ඉතිරි කොටස්ද ;
- බස්නාහිරින් : කරත්ත පාරද මායිම් වේ.

අංකය J/E/1496.

මි 1952 ක්වූ පෙබරවාරි මස 11 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q. 2391/J/HLG 1339.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

පලාත් නො. A 2,966. ගම—කඩගමුව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම්	ප්‍රමාණය, අ.ර.ප.
1	මාගොල්ල ඇස්වෙලි	පොල් ඉඩම	ස්වැන්ලි බණ්ඩාරේකර නෝනාමහත්මිය, "සුරියාල", වාර්ලිස් පෙදෙස, කොළඹ	0 0 10.6
5	එම	එම	එම	0 1 26.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රි.ව. ම. 19 වැනි දින පෙරවර 10 වැනි වේලාවට කොමිෂන් කමිටුවේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1952 ක්‍රි.ව. ම. 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට අහිමිවීමට, එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි.ව. ම. 4 වැනි දින කොමිෂන් කමිටුවේදීය.

ඇන්. මානික්ක ඉංඩෙක්සබාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුමේ අතිරේක ඒජන්තතුමා.

අංකය. L. A. 819.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මූලික පලාත් නො. A1,579. ගම—පලාලි

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම්	ප්‍රමාණය, අ.ර.ප.
454	මල්ලමපිහි	මුදුක්ද අවුරුදු 20-25 ක් අතර වූ පොල්ගස් 12 ක්ද, පුටක්කස් 6 ක්ද, පිහිටා තිබෙන බාහාර ආදිය ගොවිතැන්කර තිබෙන මත්ත	(1) සිත්තපිල්ලෙයි නොහොත් කේ. සිත්තපුරෙයිගේ භාග්‍යාමි, එකාබඩ මැලේජනපදම, (2) කේ. සිත්තපුරෙයි, තැපැල් කන් කෝරළුම, සර ම බත්, මලයාම	0 1 39.5
455	එම	බාහාර ආදිය ගොවිතැන්කර තිබෙන මත්ත	එලියනම්හි ආරුමුගම, පලාලි	0 0 13.7
456	එම	එම	එම	0 0 2.8

එකතුව .. 0 2 16

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රි.ව. ම. 1 වැනි දින පුළුබාග 10 වැනි වේලාවට ආපනගේ කමිටුවේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1952 අප්‍රේල් මස 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට අහිමිවීමට, එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි.ව. ම. 6 වැනි දින ආපනගේ කමිටුවේදීය.

පී. ජේ. හඩ්සන්, ආණ්ඩුමේ ඒජන්තතුමා.

අංකය L. A. 669.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

ඉහත කී ඉඩම් ආපනගේ දිනපත්තියේ වාචකවිවේදී නානර සභාවේ සමාවන් ඇතුළුව පිහිටි මාවලත් කඩගමි සහ පුබලෙයිපිහිහි නැමැති අත්කරගත ප්‍රමාණය වූ ඉඩමේ, එහි මායිම් මේසේසි, මායිම් :—

- උතුරු : ආපනගේ කමිටුවේ පාර ;
- නැගෙනහිර : රුමලිගම විරසිංහමට අයිති ඉඩම ;
- දකුණ : සිවුගුරුගේ භාග්‍යාමි වූ භූතමාවද, තමිබරුගේ භාග්‍යාමි වූ පොත්තකන්වුටද, සිත්තපුරෙයිගේ භාග්‍යාමි වූ කන්තමාවද අයිති ඉඩම ;
- බස්නාහිර : එලියනම්හි කන්දෙයිට අයිති ඉඩම.
- නම් සහ අයිතිකරුවන්ගේ ලියුම් ලැබෙන පිළිවෙලවිල් :—

(1) රඹු කන්දෙයි, කොයිල්කුඹුරුපු, වාචකවිවේදී. (2) වසිරමුත්තු මුරුගේසු, කොයිල්කුඹුරුපු, වාචකවිවේදී, (3) සිත්තමා නොහොත් නැයිසි සත්තරපිල්ලෙයිගේ භාග්‍යාමි, කොයිල්කුඹුරුපු, වාචකවිවේදී, (4) කන්දෙයි සිත්තපුරෙයි, කොයිල් කුඹුරුපු, වාචකවිවේදී, (5) කන්තමාව නොහොත් කන්දෙයි සිත්තපුරෙයිගේ භාග්‍යාමි, කොයිල්කුඹුරුපු, වාචකවිවේදී, (6) ඇන්. පී. රුමනාදන්, වාචකවිවේදී, (7) කේ. සරවනමුත්තු, වාචකවිවේදී, (8) කේ. රුමලිංගමගේ භාග්‍යාමි, වාචකවිවේදී, (9) සිත්තපුරෙයි නානර, වාචකවිවේදී, (10) ඒ. ඩී. බැන්සෝන්ගේ භාග්‍යාමි, වාචකවිවේදී, (11) කානිගේසු ආරුමුපලම, වාචකවිවේදී, (12) කානිගේසු සිත්තපු, වාචකවිවේදී, (13) පරුවනි රුමනාදන්ගේ උරුමක්කාරගේ, වාචකවිවේදී, (14) මඩුපිල්ලෙයි පෙරකපුරුහැනගේ උරුමක්කාරගේ, වාචකවිවේදී,

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රි.ව. ම. 1 වැනි දින පුළුබාග 10 වැනි වේලාවට ආපනගේ කමිටුවේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1) ක්‍රි.ව. ම. 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට අහිමිවීමට, එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි.ව. ම. 7 වැනි දින ආපනගේ කමිටුවේදීය.

පී. ජේ. හඩ්සන්, ආණ්ඩුමේ ඒජන්තතුමා.

අංකය. L. A. 662.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කියන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මයිලප්පෙයි නොහොත් වඩලිසිමා	අවුරුදු 4 ක් වූ පැපොල්ගසක් සහිත වත්ත, වහල තුන්තනාගම්වලින් වයා ඇති බාගසක් කොන්ක්‍රීට් බිත්ති සහිත සීර කඩසක්ද, දිරපත් වූ සීර ගොඩ නැගිල්ලක කොටසක්ද නිසි	ඇම්. සිත්තකම්පි සහ ඔහුගේ භාණ්ඩාලික දින නොසාහිති, තෙල්ලිපලෙයි	0 0 10.7
2	මයිලප්පෙයි නොහොත් කලුත්තලෙයිකලබිඹි	අවුරුදු 15 ක් වූ පොල්ගස 3 ක්ද, අවුරුදු 20 ක් වූ කොස් ගසක්ද සහිත වත්ත	ඇස්. මිජ්ඤුන්ගේ භාණ්ඩාලික තෙල්ලිපලෙයි	0 0 4.9
3	එම	.. අවුරුදු 10 ක් වූ කොහොඹගසක් සහිත වත්ත	.. එම	.. 0 0 0.4
4	මයිලප්පෙයි නොහොත් වඩලිසිමා	දිරපත් වූ සීර ගොඩනැගිල්ලක කොටසක් සහිත වත්ත	ඇම්. සිත්තකම්පි සහ ඔහුගේ භාණ්ඩාලික නිසා ම නි, තෙල්ලිපලෙයි	0 0 2.5
5	මයිලප්පෙයි නොහොත් වඩලිසිමා නොහොත් පාතාවලෙයි	පාර් ඉඩම	වී. සුමුමනියම්ගේ භාණ්ඩාලික තෙල්ලිපලෙයි	0 0 0.2
				එකතුව .. 0 0 18.7

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුකරන සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක් වූ මැයි මස 1 වැනි දින ප්‍රතිභාග 10 ක් වේලාවට ආපසාගේ කවිවේරයේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1952 ක් වූ අප්‍රේල් මස 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක් වූ මාර්තු මස 7 වැනි දින
ආපසාගේ කවිවේරයේදීය.
වී. ජේ. හඩ්සන්,
උතුරු පළාතේ ආණ්ඩු වේ ඒජන්තතුමා.

(කරුණකර බඩගේ, ලිපිවල මෙය සඳහන් කරන්න) නො. L. 2069/J/E/484.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

මත්තාරම් දිස්ත්‍රික්කයේ මාත්තොයි කොඩාගාගේ ප්‍රධාන ගම් මූලාදානි නැගෙන වැසිකිසියෙහි පිහිටි නඩුක්කන්ඩල් ගම් මූලාදානි කොඩාගාගේ සිරුම්ලත්කුලි නැමති ගෞරව සහිත A 1,722 දරණ මූලික ප්ලාන් බෙදා වෙන්කරනලද අක්කර 1, රූ. 1, පර්චස් 3, පර්චස් 3 ක් වන ප්ලාන් ප්ලාන්වල නමැති ඉඩමෙහි ලො:පි හො. 1, 2 සහ 3 දරණ කැබෙලි

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුකරන සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක් වූ මැයි මස 7 වැනි දින පෙරවරු 10 වේලාවට මත්තාරම් කවිවේරයේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1952 ක් වූ අප්‍රේල් මස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක් වූ පෙබරවාරි මස 22 වැනි දින
මත්තාරම් කවිවේරයේදීය.
ඒ. ජී. හොර්ලි මොලගොඩ,
ආණ්ඩු වේ උප ඒජන්තතුමා

LA/7323/JAL/1296 (VE)

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි ගත්පත්තුවේ පනාලිය පළාතේ පනාලිය නම් ගමේ කුඹල්බලව නැමති අක්කර 50 ක පමණ විශාලත්ව සත් ඇති වත්තෙන් අක්කර 34 ක විශාලත්වයක් ඇති ඉඩමට මායිම් :—

- උතුරට : ගමේ ඉඩමිද ;
- නැගෙනහිරට : සීගුරුගල ඇලද ;
- දකුණට : ඩී. අර්. සී. පාරද, ඉදුල්ලවත්තද ;
- බස්නාහිරට : පනාලිය-ගොඹිගවුට ගමසභා පාරද වේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුකරන සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක් වූ අප්‍රේල් මස 23 වැනි දින ඊදේ 10 ක් කුරුණෑගල කවිවේරයේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1952 ක් වූ අප්‍රේල් මස 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක් වූ මාර්තු මස 6 වැනි දින
කුරුණෑගල කවිවේරයේදීය.
ඩබ්ලිව්. ඩී. ජයසිංහ,
ආණ්ඩු වේ ඒජන්තතුමා වේනුවට.

නො. L. A/6871/J/E/1134.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව ආදායකරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දෙමිදුදිගත්තුවමේ මලගම්පත්තු කෝරළේ නානගණේ නම් ගඟේ පිහිටි අක්කර 1, රූ. 3 ප. 15.7 ප්‍රමාණයක් ඇති පොදුසේන නැමැති ඉඩමේ නො. A. 1,104 දරණ මුල් ගැලැස්මේ නො. 1 කේ බිම්කලීරිය මගයෙන් දින තිබේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම නම් කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ 1952 ක්‍රමයේ 29 වෙනි දින උදේ 9 වන කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

නවද වම් 1952 ක්‍රමයේ 22 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රමයේ මාර්තු මස 4 වෙනි දින කුරුණෑගල කවිචේරියේදීය.

බඩිලි. ටී. ජයසිංහ,
අණුවේ ජප්පත්තකුමා වෙනුවට.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව ආදායකරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ජලාන නො. EXT. 4, V. P. 606.

නො. 1069	ඉඩමේ නම	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය
1070	නොක්කාවම්පත්ත	අ.ම. ඇස්. ප්‍රනායු, මැදම්පේ, අටකලත්පනත, එම	අ. රූ. ප. 3 1 13 0 0 35

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම නම් කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රමයේ 24 වෙනි දින උදේ 10 වන වේලාවට මාදම්පේ පාසාලා මේදී මා සම්මුඛ විය යුතුයි.

නවද වම් 1952 ක්‍රමයේ මාර්තු මස 31 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

නො. LR 4642/J/E/465.

වම් 1952 ක්‍රමයේ මාර්තු මස 6 වෙනි දින රත්නපුරේ කවිචේරියේදීය.

ඇම්. ජේ. ඇම්. මුසින්,
අණුවේ උප ජප්පත්තකුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව ආදායකරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ජලාන නො. P. P. A 611

නො. 1	ඉඩමේ නම	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය
1	සුඵපාරේවත්ත	බී.බී. ඉද්දාමල්ගොඩ, ඇම්. සී. ඇම්. අහිල්ල රසක්, ඇම්. සී. ඇම්. මවිඳුඩි, බඩිලි. ටී. ජයසිංහ, බසාලමොත් ප්‍රනාන්දු, එම්. ඇම්. ජී. ඉස්මතිල් හජ්ජියාර්, ඇස්. ඇල්. ඇම්. මහමුඩ් මරික්කාර්, ඇස්. ඩී. නම්බ අයිසා, ඩී. ඇස්. නම්බ අයිසා, බී. ජී. නම්බ අයිසා, ඇස්. ආර්. නම්බ අයිසා, ආර්. ඇත්. නම්බ අයිසා, ජී. ඇත්. නම්බ අයිසා, ඇල්. ජී. නම්බ අයිසා, ඇම්. ජේ. නම්බ අයිසා	අ. රූ. ප. 0 0 13.76

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම නම් කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රමයේ 25 වෙනි දින උදේ 10 වන වේලාවට රත්නපුරේ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

නවද වම් 1952 ක්‍රමයේ මාර්තු මස 31 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

නො. L. R. 4096/J/TW/1254.

වම් 1952 ක්‍රමයේ මාර්තු මස 6 වෙනි දින රත්නපුරේ කවිචේරියේදීය.

ඇම්. ජේ. ඇම්. මුසින්,
අණුවේ උප ජප්පත්තකුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව ආදායකරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ජලාන නො. Sup. No. 2, F. V. P. 369

නො. 178	ඉඩමේ නම	අයිතිකම් කිරුණු	ප්‍රමාණය
178	සිත්ඛාරදෙතිය, බත්ඛාරවත්ත, සක්දෙසිරලාගේ රත්මැණිකේ, කලාවිචේරියේ පදිංචිය	සුමත්තගාදෙතිය	අ. රූ. ප. 0 0 11.1

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම නම් කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රමයේ 26 වෙනි දින උදේ 10 වන වේලාවට රත්නපුරේ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

නවද වම් 1952 ක්‍රමයේ මාර්තු මස 31 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

නො. L. R. 4787/J/TW/102.

වම් 1952 ක්‍රමයේ මාර්තු මස 6 වැනි දින රත්නපුරේ කවිචේරියේදීය.

ඇම්. ජේ. ඇම්. මුසින්,
අණුවේ උප ජප්පත්තකුමා.

1950^ව අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950^ව අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල පිහිටීම :—

නො.	ඉඩමේ නම	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
212	කන්සේරු නො. 9 ^ව ශේ කොටසක්	සප්‍රගම් රබර් සහ සේන් සමාගම, පාෂාණවත්වත්ත, රත්නපුරේ ඒජන්තවරු; ඒ. ආ. මී. රෙබව්සන් සහ සමාගම, කොළඹ	0 0 3.7
213	එම ..	එම ..	0 3 39.5
214	එම ..	එම ..	0 0 31.9
215	ලේකම්වත්ත ..	එම ..	62 0 6.2
පලාන P. P. A 703			
7	එම ..	එම ..	0 0 13.8
8	එම ..	එම ..	0 0 0.6
9	එම ..	එම ..	0 0 2.2
10	එම ..	එම ..	0 0 6
1	එම ..	එම ..	1 1 3.4

අහඹු සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කීයාසිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ඒකමුද්‍රිතව ලියවිලි කර ඇති ලේඛනවලින් අනෙකුත් හෝ වම් 1952^ව අප්‍රේල් මස 30^ව වන දින උදේ 10^ව ට පෙර රත්නපුරේ කම්මේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1952^ව මාර්තු මස 31^ව වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල කිසිවක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන මින්දී ඉල්ලීමට ඇති කාරුණි පිළිබඳ විස්තරත්, මින්දී මුදල හා ඒ මුදල් ගණන් බැඳී ගැනීම මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලි ලියා දැනුම් දීම යුතුයි.

නො. L. R. 4996/J/HLG/991.
 වම් 1952^ව මාර්තු මස 6^ව වන දින රත්නපුරේ කම්මේරියේදී.
 ආ. මී. ඒ. ආ. මී. මුසින්,
 ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

L. D.—B 49/50. Ref. No. LRO/APL 3248/J/AL/2010/LD 7360.

1950^ව අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942^ව අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ යාකොට තිබූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කීරීමට තහනම් කළ) 1950^ව අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, කායිකමාන හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබ්ලි පැල්වන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

නො.	ඉඩමේ නම	විස්තර	මම—මුල්කීරීමට අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
234	අවාරියෙන් න, පිටුමගෙණේ න	සොල්වත්තේ උතුරේ කපුරුකර බදිනලද ලීදකින්, සහ තාවකාලික කවිමැව්සෙන් සාදනලද ගොඹ නැගිල්ලකි	බිබ්ලි සේනානායක, කායිකමාන හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.	3 0 30
එකතුව ..				3 0 30

L. D.—B 49/50. L. A. 7471/LRO/APL 2318/J/AL/1937.

1950^ව අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942^ව අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ යාකොට තිබූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කීරීමට තහනම් කළ) 1950^ව අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, කායිකමාන හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබ්ලි පැල්වන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

නො.	ඉඩමේ නම	විස්තර	මම—මේවලගෙදර අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
13	කෝන්සමුලවත්ත ..	අවුරුදු 25-60 දක්වා ඇති පොල් වත්ත, තාවකාලික (පොල් අතු සෙම්ලිකම මිනිස්කරණලද) ගොඹ නැගිල්ලක්ද, අඹ පාරකින් කොටසක්ද වේ	(1) රත්නායක මුදිගන්සේලාගේ පුංචි අප්‍රසාම්, මුටුගෙදර, වැවගම, R. O. (2) දිගම්භන නිලගෙදර, වැවගම, R. O., කුලියාසිටිය	1 3 18
14	එම ..	අවුරුදු 25-60 දක්වා ඇති පොල් වත්ත, (මුදුකිම) අඹ පාරෙන් කොටසක්ද වේ	එම	0 0 6
15	එම ..	අවුරුදු 30-60 දක්වා ඇති පොල්ගස් 20ක්ද, අවුරුදු 30 කොස්ගස් 1ක්ද, අවුරුදු 40 ^ව කොසොඹගස් 1ක්ද වැව් ඔැම්මේ කොටසක්ද වේ	එම	0 1 13
එකතුව ..				2 0 37

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ දැන්වීමක් ප්‍රකාශ කිරීම.

මෙහි පහත සඳහන් ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුය. ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංකාශිතව ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ නියම කිරීමට හැකිවූයේ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කායිකමයින් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා විසින් පැවරුණු ආචාර්යවරයාගේ නිර්දේශයට අනුව ප්‍රකාශ කරමි.

විෂි 1952 ක්වූ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

විසිල් සේනානායක,
කායිකමය හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

නො. අංකය	ඉඩම් නම	විස්තර	ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කායිකමයින් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා විසින් පැවරුණු ආචාර්යවරයාගේ නිර්දේශයට අනුව ප්‍රකාශ කරමි.	ප්‍රමාණය, අ. රූ. ප.
444	දෙලොවගොඩගේ, ගාල්ල නගරයේ මහලොවගොඩගේ මහලොවගොඩගේ මහලොවගොඩගේ ඉඩම්	අවුරුදු 15-18 දක්වා වයසැති හෝ වැඩිලද	අල්. ඩබ්ලිව්. ඒ. විරසේකර, 27/3, ගො. ටල් පාර, ගල්කිස්ස	0 1 39
445	එම	අවුරුදු 15-20 දක්වා වයසැති හෝ වැඩිලද ඇතුළු පහත සඳහන් බුක්කි විශාලය, ඉඩම් මැදින් දකුණු සහ බස්නාහිර කැබලිවලට යාමට අවහිරය ඇති පාරක්	එම	11 1 7
446	ගල්ලොවගොඩගේ නගරයේ මහලොවගොඩගේ ඉඩම්	එම	එම	0 0 35
448	එම	අවුරුදු 15-20 දක්වා වයසැති හෝ වැඩිලද සහ අවුරුදු 27 ක් පමණ වූ පැහැරි වගාව	එම	8 2 3
				එකතුව .. 20 2 4

L. D—B 49/50.

LRO/APL/4554/J/AL/1660 LP 6383.

1950 වෛ අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමක්

පහත සඳහන් ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් වීමෙන් පසුව රජයට වහාම, 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වත්දී ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යැයි කෙනෙක් ම—

(අ) විෂි 1952 ක්වූ අප්‍රේල් මස 22 වැනි දින ප්‍රවෘත්ත 11.30 ට කික්කඩුවේ කානායකට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් විෂි 1952 ක්වූ අප්‍රේල් මස 14 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිකම්වලට සහාය, වත්දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (විටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

විෂි 1952 ක්වූ මාර්තු මස 4 වැනි දින ගාල්ලේ කවිමේරියේදීය.

ඒජන් රජය,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික ප්ලාන් නොමිලය A 1,309. ගම—පහත

නො. අංකය	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නිකුත් කිරීමේ පනත පදිංචි කිරීමේ මගින්ම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අම්බලමෙබැද්ද	අවුරුදු 20-30 ක්වූ අතරින් පහත විවාස පොල් සහ කුරුඳු, අවුරුදු 20-30 ක් වයස්වූ විවාස පොල්, රබර්, හෝ සහ කුරුඳු, අවුරුදු 20-30 ක් වයස්වූ අතරින් පහත විවාස පොල් සහ රබර්ද, පොල් අතුම්පත් සෙවිලිකරන ලද මැවියෝ නනාසු කාමකාලික ගෙවල් 2 ක්ද, පොල් අතුම්පත් සෙවිලිකරන ලද මැවියෝ නනාසු කාමකාලික මැවියෝ 2 ක්ද සහ පොල් අතුම්පත් සෙවිලිකරන ලද මැවියෝ නනාසු කාමකාලික රබර් දුම් මිටුවක් ඇති වීම	කික්කඩුවේ පහත පදිංචි කී. ලේකම්වරයාගේ නොමිල මගින්ම	8 0 6
2	එම	අවුරුදු 20-30 ක් වයස්වූ පොල් ඉඩම්	එම	0 0 7
				එකතුව .. 8 0 13

LA 888/LRO.

1950 වෛ අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමක්

පහත සඳහන් ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් වීමෙන් පසුව රජයට වහාම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

(1) මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වත්දී ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යැයි කෙනෙක් ම—

(අ) විෂි 1952 ක්වූ මැයි මස 1 වැනි දින ප්‍රවෘත්ත 10 ට යාපනයේ කවිමේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් විෂි 1952 ක්වූ අප්‍රේල් මස 21 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිකම්වලට සහාය, වත්දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (විටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

විෂි 1952 ක්වූ මාර්තු මස 7 වැනි දින ගාල්ලේ කවිමේරියේදීය.

වි. ජේ. හසින්,
ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික ප්ලාන් නොමිලය A 1,709. ගම—නාවලි

නො. අංකය	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නිකුත් කිරීමේ පනත පදිංචි කිරීමේ මගින්ම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සුතුමාගල්	විස්තර .. කිත්තකම්බි කන්දකිසා, “ගණේස විල්ලා” නාවලි උතුර, මැහිපේ (1947 නො. 8 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ආඥාපනත යටතේ ආණ්ඩුවෙන් මෙන් කරන ලද හෝ මෙන් කිරීමට සූදානම්ව ඇති ගැර)	එම	0 2 21.1

காணியின விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், சல்பிறற் கோறனை, பனிபிறறியா எனனும் கிராமத்திலிருக்கும் மொத்தம் 33 பாசசல விசாலமுள்ள தலங்கிலி அல்லது மகாமிஹ எனறேற எனனும் மூன்று துணைக காணி. எல்லைக பினவருமாறு :—

- (1) வடக்கு : பொது ரேட்டே ;
கிழக்கு : பொது ரேட்டே ;
தெற்கு : பொது ரேட்டே ;
மேற்கு : முடிக்குரிய காணி.
- (2) வடக்கு : திரு. அபயவாடனாவுக்கும் திரு. உப்பாலி சேனனாயக்காவுக்கும் உரிய எனறேற ;
கிழக்கு : திரு. உப்பாலி சேனனாயக்காவின் மகாமிஹ எனறேற ;
தெற்கு : டியபற்கஹலுவிறவும், டியபற்கஹலும்புறவும் ;
மேற்கு : டியபற்கஹலுவிற.
- (3) வடக்கு : அதே காணியின பகுதி ;
கிழக்கு : பொது ரேட்டேமும், திரு. உப்பாலி சேனனாயக்காவின் மகாமிஹ எனறேறமும் ;
மேற்கு : திரு. எ. சி. அபயவாடனாவின் மஹாமிஹ எனறேற ;
தெற்கு : அதே காணியின பகுதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மேற்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் மார்ச் பங்குனிமீ 3 ந் உ.

மாகாண அதிபர் : இலக்கம் Q 4006/J/HLG/1380.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், அனந்தகுறு கோறனை வடக்கு (A) ல் கொச்சிக்கடை நகர சபை எல்லைக்குள்ளிருக்கும் சுமார் 1 ஏக்கர் விசாலமுள்ள வரிமதிப்பு இல 173 கொண்ட எல்லா வளவுகளும். எல்லைக பினவருமாறு :—

- வடக்கு : திரு. டி. பீற்ற பெற்றேறு உரிமை கேட்கும் காணியும், திரு. டபினயு டபினயு பெணுண்டோ உரிமை கேட்கும் காணியும்
கிழக்கு : நுகேக்கொடேகை மோனிஸ சிலவாவுக்குச் சொந்தமான இல. 185 ம் வளவும், திரு. டபினயு. டபினயு. பெணுண்டோவுக்குச் சொந்தமான காணியும் ;
தெற்கு : டாக்டர். எல். டி. போல அவர்களுக்கும், ஸ்ரீமதி. எச். டோன் அக்கினிலஹாமி அவர்களுக்கும் சொந்தமான காணி ;
மேற்கு : நீர்கொழும்பு. சிலாபம் டி. டபினயு. டி. ரேட்டே.

LA 7430/J/E/1496

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் மார்ச் (பெருவரி) மாசிமீ 11 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரெவின் இலக்கம் :
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/1496.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின விபரம்.

(1) குருணாகல் டிஸ்திரிக், கடுகம்பொல அதபத்து, பிறைப்பொல பகுதி, கடுறெவப்பொல கிராமத்திலுள்ள பனஹிதியவத்த எனனும் காணியில் ஏறக்குறைய 1 ஏக்கர் விசாலமுள்ள எல்லைக :—

- வடக்கு : அடிப்பாறை,
கிழக்கு : கலுஆராச்சிகேவத்த
தெற்கு : வண்டிற்பாறை,
மேற்கு : வண்டிற்பாறை.

(2) குருணாகல் டிஸ்திரிக், கடுகம்பொல அதபத்து, பிகலப்பொல பகுதி, கடுறெவப்பொல கிராமத்திலுள்ள கலுஆராச்சிகேவத்த எனனும் காணியில் ஏறக்குறைய 1 ஏக்கர் விசாலமுள்ள எல்லைக :—

- வடக்கு : அடிப்பாறை.
கிழக்கு : கல்கனடேவத்த.
தெற்கு : வண்டிற்பாறையும் கல்கனடேவத்தையும்,
மேற்கு : பனபிதியவத்த.

(3) குருணாகல் டிஸ்திரிக், கடுகம்பொல அதபத்து, பிகலப்பொல பகுதி, கடுறெவப்பொல கிராமத்திலுள்ள கல்கனடேவத்த எனனும் காணியில் ஏறக்குறைய 1 ஏக்கர் விசாலமுள்ள எல்லைக :—

- வடக்கு : கலுஆராச்சிகேவத்த.
கிழக்கு : கல்கனடேவத்தயின் மிகுதிப் பாகம்.
தெற்கு : கல்கனடேவத்தயின் மிகுதிப் பாகம்.
மேற்கு : வண்டிற்பாறை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் மார்ச் பங்குனிமீ 3 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரெவின் இலக்கம் : LW 3607.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/DEA/1449.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின விபரம்

வதுளை டிஸ்திரிக், உருகண்ட டிவிஷன், மஹாபலாத்த கோறனை, கடுருகமுலவில் உள்ள பிரதமப்பட இலக்கம் 114 ல் 42 ம் துண்டாகிய பிள்ளை இலக்கம் 387,346 ஆகிய 0 ஏ. 3 று. 19 பேர்ச்சல விசாலமான பொறகலகெட்டியபத்தன எனப்பட்ட காணி எடுத்துக்கொள்ளப்படும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெருவரி) மாதம் 5 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டிவின இலக்கம் .
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் .

காணியின் விபரம்

வதுளை டிஸ்திரிக், உடுகிடை பகுதி, உட்பலாதத் கோற்றளையச்சோந்த வெலிட டவுனிலுள்ள இம்புல்கஹுக்குமபுறவெல எனற 9.61 போச்சல விசால்முள்ள கீழே கூறியுள்ள எல்லைக்குட்படும் காணி எடுத்தற்கொள்ளப்படும் ---

வடக்கு : நுவரேலியா-வதுளை பீ. டபிளவு. உ. ரோட,

கிழக்கு : முல்லைம பளையாசல.

தெற்கு : கே. உ. பஸ்தியான அபபுஹாமி எனபவருக்குச் சொந்தமான இம்புல்கஹுக்குமபுற எனப்படும் காணி

மேற்கு : ஓ. எம். காதா மீறு சாயு எனபவருக்குச் சொந்தமான இம்புல்கஹுக்குமபுறவத்த எனப்படும் காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெருவரி) மாதம் 13 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டிவின இலக்கம் L A 813.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/TW/1477

காணியின் விபரம்

யாழ்ப்பாணம் டிஸ்திரிக், வலிகாமம் மேற்கு காரியாதிக்காரியின் பிரிவினாள் அராலி கிழக்கில் ஏறக்குறைய 10 பரப்பு விவசால்முள்ள யாழ்ப்பாணம் பகிரங்க தேவை எனஜீலியருடைய 1952 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 15 ந் திகதியிடப்பட்ட படத்தில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, துணைகளாகக் கூறப்படும் பின்வரும் எல்லைக்குட்பட்ட காணி ---

வடக்கு : கிராம சங்க ஓழங்கை, வீ. செல்லத்தரைக்கும், வீ. கணபதிபிள்ளைக்கும், எம் முத்துக்குமாருவுக்கும், சின்னக்குடடியின் உரித்தாளா களுக்குமுரிய ஆதனங்கள்.

கிழக்கு : வீ. செல்லத்தரைக்கும், வீ. கணபதிபிள்ளைக்குமுரிய ஆதனங்களும் கடலேரியும்.

தெற்கு : அம்பலவாணா சாமிக்கும், எம் முத்துக்குமாருவுக்குமுரிய ஆதனங்கள்

மேற்கு : வீ. கணபதிபிள்ளைக்கும், சின்னவன் ஆறுமுக்குக்கும், சீனியருக்கும், அம்பலவாணா சாமிக்கும், எம். முத்துக்குமாருவுக்குமுரிய ஆதனங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LA 3113/J/HLG/517

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 1 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்

கீழே சொல்லப்பட்ட எல்லைக்குள்ளடங்கியும், சிலாபம் டிஸ்திரிக், பிடிக்கல்கோளை தெற்கு நெய்முட்டம் எனனும் கிராமத்திலிருக்கும் கலயாய எஸரேட எனனும் தோட்டத்தின் பகுதியும், ஏறக்குறைய 1 ஏக்கர் 1 ரூட் 0 போச்சல விசால்ம்கொண்டதும், கீழே குறிக்கப்பட்டவரால் உரித்துப் பேசப்படுவது மான காணி ---

எல்லைகள் ---

வடக்கு : தெல்தெகவுக்குச் செல்லும் வீ. சீ ரோட,

கிழக்கு : சிலாபத்திற்கு செல்லும் பீ டபிளவு. உ. ரோட்,

தெற்கு : கலயாய எஸரேட்டின் பகுதி,

மேற்கு : கலயாய எஸரேட்.

உரித்துப்பேசுபவர் : ஆர். எம் வீ விசாலாசசி ஆசாரி, மேற்பாரத்து ஐ. யூ. எம் முத்துவைருபிள்ளை, மெய்ன் ஸ்டீட், நீர்கொழும்பு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LA 3333/J/HLG/1741

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெருவரி) மாதம் 19 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி விவசாய மந்திரி

காணியின் விபரம்.

கீழே சொல்லப்பட்ட எல்லைக்குள்ளடங்கியும், கோவில் தோட்டம் என்றழைக்கப்படுவதும், கலபிட்டி காரியாதிக்காரியின் (D. R. O.) பகுதியிலிருக்கும் மாம்பழி எனனும் கிராமத்திலுள்ளதும், ஏறக்குறைய 3 ஏக்கர் விசால்ம்கொண்டதும், வந்தனைக்குரிய சிலாபத்து மேற்றிராணியாரால் உரித்துப்பேசப்படுவது மான காணி ---

எல்லைகள் ---

வடக்கு : மிசால். பேலாவுக்குரிய காணி, மையப்பிட்டி.

கிழக்கு : பாலாவி-கலபிட்டிய ரோட்.

தெற்கு : கோயில் காணி,

மேற்கு : முடிக்குரிய காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெருவரி) மாதம் 25 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி விவசாய மந்திரி.

மாகாண டிஸ்திரிக் ஏசண்டிவின இலக்கம் L/1009.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/AL/1786.

காணியின் விபரம்

வட மாகாணம், வவுனியா டிஸ்திரிக், வவுனியா தெற்கு சிங்கைப் பகுதி, றறப்பெரிய குளம் கிராம விதானையின் பகுதியில் அலகல கிராமத்தில் உள்ள ஏறக்குறைய 2 ஏக்கர் 3 ரூட 22 பொச்சல விசாலமான தோட்டம், கீழ்க்காணும் எல்லைகளையடையதுமான காணித்துண்டுகள் .

வடக்கு : முடிக்குரிய நிலம்,
கிழக்கு : சொந்த வயல காணி,
தெற்கு : அலைகரை-முடிக்குரியது
மேற்கு : அலைகரை-முடிக்குரியது.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனாய்க்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (பெப்ரவரி) மாதம் 13 ந் உ.

ட்டலி சேனாய்க்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம்
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J/IR/1867.

காணியின் விபரம்

வவுனியா டிஸ்திரிக், வெல்லச டிஸ்திரிக் மெதகாமப்பது கோறன், நக்கலை என்ற இடத்தைச்சேர்ந்த கீழே கூறியுள்ள எல்லைக்குட்படும் மீகலுவத்தை (துண்டு 2A F.V.P. 162) எனப்படும் 9 பொச்சல விசாலமான காணி எடுத்துக்கொள்ளப்படும். :—

வடக்கு : துண்டு 22, F.V.P. 162.
கிழக்கு : துண்டு 22, F.V.P., 162
தெற்கு : “ எல்லை ” யாலும், துண்டு 2A F.V.P., 162 மிகுதியான துண்டும்,
மேற்கு : துண்டு 22, F.V.P., 162.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LA 3321/J/E/1629

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனாய்க்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (பெப்ரவரி) மாதம் 13 ந் உ.

ட்டலி சேனாய்க்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கீழே சொல்லப்பட்ட எல்லைக்குள்ளடங்கியதும் புத்தளம் டிஸ்திரிக், புத்தளம் பத்து கிரவற்றிலிருக்கும் கொத்தான தீவு கிராம விதானையின் பகுதியில் உள்ள மூடு காடு எனப்படும் தலைநிலம் கடுபொத உமங்கல குறுப்பிலிருக்கும் மிலாரும் மிசும் உ. எஸ். சிரிவாதன அவர்களால் உரித்துப்பேசப் படுவதும் மஞ்சாடி காணி, என்றழைக்கப்படும் தோட்டத்தின் ஒரு பகுதியான ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமான காணி :—

வடக்கு : எஸ். ஏ. சேகமரைக்காரனாய் உரித்தானிருக்கும் உரிய காணிகள்.
கிழக்கு : ரோட,
தெற்கு : உ. எஸ். சிரிவாதனவுக்குரிய காணி,
மேற்கு : உ. எஸ். சிரிவாதனவுக்குரிய காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 2391/J/HLG/1339

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விவரம் :—

ஆரம்பப்பட இல. A. 2,966. கிராமம்—கடிகொழுவா.

துண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தானியின் பெயர்.	விசாலம்
1	வாகொள எஸ்ரோட	தென்னக காணி	ஸ்ரீமதி ஸ்ரானலி ஓய்சேகரா, “ சூரியல ”, சாளஸ் பிளேஸ், கொழும்பு	ஏ. ரூ. ப. 0 0 10.6
5	ஷே	ஷே	ஷே	0 1 26 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அறிக்காரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1952 ம் (மே) வைகாசி மாதம் 19 ந் தேதி காலை 10 மணிக் கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபற்றிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (மே) வைகாசி மாதம் 5 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படி இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் (மார்ச்) பங்குனிமீ 4 ந் உ.

என். மாணிக்க இடைக்கலர்,
கூட்டு மேல் மாணாண் அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

L.A. 819.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

துண்டு	காணியின் பெயர்	விபரம்.	உரித்தானியின் பெயர்.	விசாலம்.
454	மல்லமபதி	தோட்டம் தானியவகை பயிரிடப்பட்டது, 12 தெனன் (1) கே. சின்னத்தூரை பெண சின்னப்பின்ன, மாங்கலும், 6 கழுக மாங்கலும், 20-25 வயதுள் சிங்கப்பூர், (2) கே. சின்னத்தூரை, தபாலக கந தோர், செரம்பன், மலாயா	0 1 39 5	
455	ஷே	தோட்டம் தானியவகை பயிரிடப்பட்டது	இளையதம்பி ஆறுமுகம், பலாலி	0 0 13.7
456	ஷே	ஷே	ஷே	0 0 2.8
				0 2 16.0

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அறிக்காரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1952 ம் (மே) வைகாசி மாதம் 1 ந் தேதி, காலை 10 மணிக் கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபற்றிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (மே) (ஏப்பிரல்) சித்திரை மாதம் 23 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாணக் கச்சேரி,
1952 ம் (மார்ச்) பங்குனிமீ 6 ந் உ.

பீ. ஜே. ஹட்சன்,
வட மாகாண் அரசாட்சி ஏசனரே.

1950 ම ජූනියැයින් 9 ම ඉලෙක් කාණි எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

LA 662.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட இல A 1,725. கிராமம்—தெல்லிப்பளை கிழக்கு

கூண்டு	காணியின் பெயர்.	காணியின் விபரம்	உரித்தாளர் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1	மயிலப்பை அல்லது வடலிசீமா	தோட்டம், 4 வயதான ஒரு பப்பா மரமும், நிரந்தரமான கடை அரைப்பங்கு, கற்சலா கட்டப்பட்டது, சூரத்தநாகத்தால் வேயப்பட்டது, ஒரு பகுதிக் கட்டம் அழிந்துகிடக்கிறது	எம். சின்னத்தம்பியும் அவர் மனைவி நேசமணியும், தெல்லிப்பளை	0 0 10.7
2	மயிலப்பை கலந்தலைக்கலட்டி.	தோட்டம் 15 வயதுள்ள 3 தென்னை மரங்களும், 20 வயதுள்ள 1 பலா மரமும்	எஸ் விஜேநதிரம் மனைவி, தெல்லிப்பளை	0 0 4.9
3	ஷே	தோட்டம், 10 வயதான 1 பெய்மரம்	ஷே	0 0 0.4
4	மயிலப்பை வடலிசீமா	தோட்டம், நிரந்தரக் கட்டம் கொண்டது, ஒரு பகுதி அழிந்துகிடக்கிறது	எம். சின்னத்தம்பியும் அவர் மனைவி நேசமணியும், தெல்லிப்பளை	0 0 2.5
5	மயிலப்பை வடலிசீமா அல்லது பதாவளை	வெளியான தரிசு நிலம்	வீ. சப்பிரமணியம் மனைவி, தெல்லிப்பளை	0 0 0.2
மொத்தம்				0 0 18.7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம (மே) வைகாசி மாதம் 1 ந் தேதி, காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அதற்காகக் கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (மே) (ஏப்ரல்) சித்திரை மாதம் 23 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம (மே) (மாச) பங்குனிமீ 7 ந உ.

பீ. ஜே. ஹட்சன்,

வட மாகாண அரசாட்சி ஏசண்டு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

இல LA. 669

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

யாழ்ப்பாணம் டிஸ்திரிக், சாவகச்சேரி பட்டணச்சங்க எலெக்ட்ரிகல் “மாலிங்கையடி”, “சுடலைபிட்டி” என்னும் கிட்டத்தட்ட 1 ஏக்கர் வில் தீரணமுள்ள பின்வரும் எலெக்ட்ரிகல்பட்டணம் பின்வருவோரால் உருத்தப்பாராட்டுகையுடைய காணி முழுதும். எலெக்ட்ரிகல்

வடக்கு : யாழ்ப்பாணம் கச்சேரி ரோடு,

கிழக்கு : இராமலிங்கம் வீரசிங்கத்தக்குரிய காணி,

தெற்கு : சிவகுரு பெண ஞானமாமாவுக்கும், தம்பிராசா பெண பொன்னுக்கண்ணுவுக்கும், சின்னத்துரை பெண கண்ணம்மாவுக்குமுரிய காணி, மேற்கு : இளையதம்பி கந்தையாவுக்குரிய காணி.

உரித்தாளரின் பெயரும் விலாசமும் :—

- (1) இராம கந்தையா, கோயில் குடியிருப்பு, சாவகச்சேரி ;
- (2) வைரமுத்து முருகேசு, கோயில் குடியிருப்பு, சாவகச்சேரி.
- (3) சங்கரப்பிள்ளை கைம்பெண சின்னம்மா, கோயில்குடியிருப்பு, சாவகச்சேரி.
- (4) கந்தையா சின்னத்துரை, கோயில்குடியிருப்பு, சாவகச்சேரி.
- (5) கந்தையா சின்னத்துரை பெண கண்ணம்மா, கோயில்குடியிருப்பு, சாவகச்சேரி
- (6) என ஈ. இராமநாதன், சாவகச்சேரி.
- (7) கே சரவணமுத்து, சாவகச்சேரி.
- (8) கே. இராமலிங்கம் பெண, சாவகச்சேரி.
- (9) சின்னையா நடராசா, சாவகச்சேரி
- (10) ஏ ஈ. சாண்போத பெண, சாவகச்சேரி
- (11) காரத்திகேசு அருளம்பலம், சாவகச்சேரி.
- (12) காரத்திகேசு சின்னப்ப, சாவகச்சேரி.
- (13) காலஞ்சென்ற பாறுவதி இராமலிங்கத்தின் உருத்தாளர்கள், சாவகச்சேரி.
- (14) காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பிரகதிசியாரின் உருத்தாளர்கள், சாவகச்சேரி

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம (மே) வைகாசி மாதம் 1 ந் தேதி, காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அதற்காகக் கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (மே) (ஏப்ரல்) சித்திரை மாதம் 23 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம (மே) (மாச) பங்குனிமீ 7 ந உ.

பீ. ஜே. ஹட்சன்,

வட மாகாண அரசாட்சி ஏசண்டு.

எல்லா கடிதங்களிலும் இவ் இலக்கத்தைக் குறிப்பிடுக இல. L 2069/3/உ/484

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

நில அளவைப் பகுதித் தலைவரால் தயாரிசெய்யப்பட்டு அவர் பொறுப்பில் வைத்திருக்கப்படும் A 1,722 இலக்கப் பிரதமப் பட்டத்தில் 1 ம 2 ம 3 ம இலக்கப் பாகங்களாக விபிக்கப்பட்டுள்ளதும், மனலூர் டிஸ்திரிக் ஊராட்சிமன்ற சேர்ந்த மாநகரப் பிரதான தலைமைக்காரரின் பகுதிக்குட்பட்ட சிறுவிளாங்குளிக் கிராமத்திலுள்ளதும், ஒரு ஏக்கர், ஒரு ஹூட், மூன்று பேச்சுச் சேர்ந்த ஒரு பங்குப் பேச்சு (1 ஏ. 1 ஹூ. 03.2 பெ.) விசாலங்கொண்ட வென்று மதிக்கப்பட்டதும், பள்ளக்கம் என்று அழைக்கப்படுவதுமான காணிப் பங்கும்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம (மே) வைகாசி மாதம் 7 ந் தேதி காலை 10 மணிக்கு மனலூர் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அதற்காகக் கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (மே) (ஏப்ரல்) சித்திரை மாதம் 19 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மனலூர் கச்சேரி,

1952 ம (மே) (பெருவரி) மாசிமீ 22 ந உ.

ஏ. ஈ. கோஜலி மொல்கொட,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

LA/7323/J/AL/1296 (VE)

1950 ම ජූනියන් 9 ම ඉலக்க කාணி எடுத்தற் சட்டம் 7 ම பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், தம்பதெனி ஹற்பத்து, பணவிய பகுதி, பணவிய கிராமத்தில் குமபல்லொலுவ எஸ்ரேட எனும் 50 ஏக்கர் விசாலமுள்ள காணியில் 34 ஏக்கருக்குக் கிடைய விசாலமுள்ள எல்லைகள். —

வடக்கால் : கிராம காணிகள் ;
கிழக்கால் : ஹிங்குருக்கொள்ள ஓடை ;
தெற்கால் : டி. ஆர். சீ ரோட்டும ரடெல்ல குறுப்பும ;
மேற்கால் : பணவிய-கொடிகமுல கிராமச் சங்க ரோட்டு.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 23 ந தேதி காலை 10 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ராபுற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 16 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,
1952 ம (ரூ) (மாச) பங்குனிமீ 6 ந உ.

டபிளபு. ரீ. ஜயசிங்க,
வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசனணக்காக.

1950 ம ஆன்டியன் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LA 6871/J/E/1134

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், தேவமெதி அத்தத்து, வலகம்பத்து கோணை, நாத்தேனை கிராமத்திலுள்ள பொதுதேனை எனும் காணி 1 ஏக்கர் 3 ரூட 15.7 போச்சல் விசாலமுள்ள எல்லை. A 1104 ம இலக்க ஆரம்பப்பட்டதில் 1 ம துண்டாக அளநதுகாட்டப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 29 ந திகதி காலை 9 மணிகு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ராபுற தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 22 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,
1952 ம (ரூ) (மாச) பங்குனிமீ 4 ந உ.

டபிளபு. ரீ. ஜயசிங்க,
வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசனணக்காக

1950 ம ஆன்டியன் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LR 4642/J/E/465.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம். —

படத்து இலக்கம்.	துண்டு.	காணியின் பெயர்.	விசாலம்.	உரித்தாளியின் பெயர்
EXT. 4, V. P. 606	1069	நொக்கவா தோட்டம்	3 1 13	எம். சீமன பொண்ணோடோ, மாதமபே, அறற்கலைப்பணை
	1070	ஷே	0 0 35	ஷே

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 24 ந தேதி காலை 10 மணிக்கு மாதம்பை கனிஷ்ட பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ராபுற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம (ரூ) (மாச) பங்குனி மாதம் 31 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

இரத்தினபுரிக் கச்சேரி,
1952 ம (ரூ) (மாச) பங்குனிமீ 6 ந உ.

எம். ஜே. எம். மூசின,
சப்பிரகமுலா மாகாண அரசாட்சி ஏசனணக்காக.

1950 ம ஆன்டியன் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LR 4096/J/TW/1254

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம். —

பிரதமபடத்து இல P P A 611

துண்டு	காணியின் பெயர்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1	சுலுபறலுத்தை	1 D B இட்டமலகொட, சிசிறி கோட்டல், இரத்தினபுரி	எ. ரூ. ப. 0 0 13-76
		2 M. C. M அபதுள றசீக, டெப்சிசியா ஸ்டோர், இரத்தினபுரி	
		3 M. C. M மயூட, டெப்சிசியா ஸ்டோர், இரத்தினபுரி	
		4 W. சொலமன பொண்ணோடோ, படறியாவறறை லேன, இரத்தினபுரி	
		5 H. M. A. ஸெமெயில் ஹஜ்சியார், 1204, மெயின் ஸ்ரீட், கந்தத்துறை	
		6 S. L. M மொகமெட மறைக்காரர், 22 புத்தளம் ரோட், குறுணுகலை	
		7 S. P. தம்பையர்	
		8. P S தம்பையர்	
		9. B A. தம்பையர்	
		10 S. B. தம்பையர்	
		11. R N தம்பையர்	
		12. டிஸ. G. N. தம்பையர்.	
		13 மிஸ G L. தம்பையர்	
		14 மிஸ G. M. தம்பையர், செலரொன் கொறசே, இரத்தினபுரி	

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1952 ம் (ஏப்ரல்) சித்திரை மாதம் 25 ந் திகதி காலை 10 மணிகு இருத்தினபுரி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள, உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ஏப்ரல்) மார்ச் மாதம் 31 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இரத்தினபுரி கச்சேரி,
1952 ம் (ஏப்ரல்) பங்குனிமீ 6 ந் உ.

எம். ஜே. எம். மூசீன்,
சப்பிரகமுவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

L R. 4787/J/TW/102.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

படத்து இலக்கம்.	துணடு.	காணியின் பெயர்.	விசாலம்.	உரித்தாளியின் பெயர்.
சபனி. 2, F. V. P 369	178	பண்டாறடெனியா, பண்டாறாவத்தை, புலாககளுடெனியா	0 0 11.1	வை. நனமெனிக்கே, தலவிறியா

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம் (ஏப்ரல்) சித்திரை மாதம் 26 ந் தேதி, காலை 10 மணிகு இருத்தினபுரி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ஏப்ரல்) பங்குனி மாதம் 31 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

இரத்தினபுரி கச்சேரி,
1952 ம் (ஏப்ரல்) பங்குனிமீ 6 ந் உ.

எம். ஜே. எம். மூசீன்,
சப்பிரகமுவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

LRO 4996/J/HLG/991

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துணடு	காணியின் பெயர்	பிரதமபட இல 3 F. V. P. 347.	விசாலம்.
212	சப்பிரகாம றப்பா தேயிலை கொம்பனி, அன கோ, கொழுமடி	பாம காடின குறுப, இரத்தினபுரி ஏஜனஸ்-J. M. ரெப்பேசன்	0 0 3 7
213	ஷெ	0 3 39.5
214	ஷெ	0 0 31.9
215	கல்கடுவாதோட்டம்	ஷெ	62 0 6.2
P P A. 703.			
7	ஷெ	0 0 13.8
8	ஷெ	0 0 6
9	ஷெ	0 0 2.2
10	ஷெ	0 0 6
11	ஷெ	1 1 3.4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம் (ஏப்ரல்) சித்திரை மாதம் 30 ந் தேதி காலை 10 மணிகு இருத்தினபுரி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ஏப்ரல்) மார்ச் மாதம் 31 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

இரத்தினபுரி கச்சேரி,
1952 ம் (ஏப்ரல்) பங்குனிமீ 6 ந் உ.

எம். ஜே. எம். மூசீன்,
சப்பிரகமுவா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

காணி மீட்டற் சட்டம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படும வேண்டும எனறு காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன்-சேனனாயக்க ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினகீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவினத்திருத்தம் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சோதன வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும எனறும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழுமடி,
1952 ம் (ஏப்ரல்) பெப்ரவரி) மாதமீ 27 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

கடைசிப்படம் 91 க்கு உதவிப்படம் இல 7. கிராமம்—பெறகம்.

துணடு.	காணியின் விபரம்	காணி விபரம்	உரிமைகேட்பவர் பெயர்.	விசாலம்.
444	டொல்கவாஹென், கல்கடுவாதோட்டம்	தேயிலை 15-18 வயது	எல். டபிளயு. ஏ. வீரசேகர	27/3, 0 1 39
445	ஷெ	தேயிலை 15-20 வயது, தெற்கும் மேற்கும் இருக்கும் காணிகளிற்குப் போகும் பாதையும் சோதன	ஷெ	11 1 7
446	கல்கடுவாதோட்டம்	ஷெ	ஷெ	0 0 35
448	ஷெ	தேயிலை 15-20 வயது புல்லெண்ணெய் 27 வயது	ஷெ	8 2 3
				மொத்தம் .. 20 2 4

LD—B. 49/50.

குறிப்பிலக்கம். LRO/APL 3248/J/AL/2010/LD 7360.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் மூல (பெரவரி) மாதம் 19 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

இணை இல 2. இறுதிகிராமப்பட இல 241. கிராமம்—முலகிரிகல்.

துணை.	காணியின் பெயர்	விபரம்.	உரிமை கோருபவர்கள்	விசாலம். எ. று. ப.
234	அச்சாரிஹேன, ஹேன	பித்துவகி வடக்கெல்லையில் ஒரு கற கிணற்றின் பகுதி யும், தடிகளால் பின்பைப்பட்டு, மண்ணால் கட்டப்பட்ட நிரந்தரமற்ற ஒரு வீடும கொண்ட தென்னந் தோட்டம்	வணிகசிங் ஆராதிகே சொவுனஹாமி, மேறபாரத்து புகுசி ஹீவகே டானேறில், முலகிரிகல், வீரகெட்டிய	3 0 30

LA 7471/LRO/APL/2318/J/AL/1937

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி, டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் மூல (ஜனவரி) மாதம் 15 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி விவசாய மந்திரி.

அட்டவணை

932 ம் இலக்க பிரதம படத்துக்கு 1 ம் இணைப்படம். கிராமம்—வெவலகெதர்

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிமை கோருபவரின் பெயர்	விசாலம். எ. று. ப.
13	கேலகஹமுலவத்த	ஒரு தற்காலிகமான கட்டடம், (ஓலை கூரையும் மண சுவரும்) பாகத்தால் அடிப்பாதையும் அடங்கிய 25-60 வருஷ தென்னந் தோட்டம்	வெவகம், வகுக்கெதரயிலிருக்கும் ரதனாயக்க முதியானசனாகே புன சப்புஹாமியும் குலியாப்பிட்டிய, வெவலகெதர்யி வெவலகெதர்யி விருக்கும் தியவாதன நிலம் லாகே சந்திரசேன என்று சொல் ப்பபடுகிறது	1 3 18
14	ஷெ	பாகத்தால் அடிப்பாதையும் அடங்கிய செய்கையில்லாத 25-60 வருஷ தென்னந் தோட்டம்	ஷெ	0 0 6
15	ஷெ	30-60 வருஷ 20 தெனையும், 30 வருஷ 1 பிலாமரமும், 40 வருஷ 1 வேப்பலரமும், பாகத்தால் குளக்கடும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷெ	0 1 13
மொத்தம்				2 0 37

LRO/APL/4554/J/AC/1660 L.P. 6363

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக்க, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் மூல (ஏப்ரல்) சித்திரை மாதம் 22 ந் திகதி, காலை 11.30 மணிக்கு ஹிக்கெவ ஓயவுச்சாலையில் எனமுன் வந்து தெரியப்பட்டும,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் மூல (ஏப்ரல்) சித்திரை மாதம் 14 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி எஜ்ன்ற, ஒலவின் ரெயின றயிட ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

1952 ம் மூல (மாச) பங்குனிமீ 4 ந் உ.

ரெயின றயிட,
டிஸ்திரிக்டு உதவி எஜ்ன்ற.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,309. கிராமம்—படான

துணை.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம். எ. று. ப.
1	அம்பலமேபெட்ட	20-30 வருஷங்கொண்ட தெனையும் கறுவாவும், 20-30 வருஷங் கொண்ட தெனையும் தேயிலையும் கறுவாவும், 20-30 வருஷங் கொண்ட கறுவாவும். தெனையும், 2 நிரந்தரமற்ற மண ஓலை வீடுகளும், 2 நிரந்தரமற்ற க்கூசுகளும், 1 நிரந்தரமற்ற மண ற்பா காய்க்கும் மடுமும் உள்ளன	மிசில. பீ. லேகமவாசன, படான, ஹிக்கெவ	8 0 6-0
2	ஷெ	20-30 வருஷங்கொண்ட தென்னந் தோட்டம்	ஷெ	0 0 7-5
மொத்தம்				8 0 13-5

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். L.A. 888/LRO.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேரமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா ழுலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 1 ந் திகதி, காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

வட மாகாணத்து அரசாட்சி ஏசண்டா, பிலிபஸ் ஜேம்ஸ் ஹட்சன் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீர் 7 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வட மாகாண ஏஜனற்.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,709. கிராமம்—நவாலி.

துணடு. காணியின் பெயர்.

விபரம்.

உரிமை கேட்பவா பெயர்.

விசாலம்.

ஏ ரு ப்

1 புதுவயல்

நெல்வயல்

சினனத்தம்பி கந்தையா, "கணேச விலா", 0 2 21.1

நவாலி வடக்கு, மாணிப்பாய

(1947 ம் ஆண்டின் 8 ம் இலக்க முடிக்குரிய காணிகளின் சட்டத்தின்படி யுள்ள முடிக்குரிய பாகங்களைத் தவிர்த்து)

L.A. 7480/LRO/APL 99/J/AL/1886,

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணிமீட்டர் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்;

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேரமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா ழுலமாக 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 29 ந் திகதி குருணாகல் கச்சேரியில் காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 22 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி ஏஜனற் டி.பி.எயு. ஈ. ஜயசிங்க, ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,

1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீர் 3 ந் உ.

டி.பி.எயு. ஈ. ஜயசிங்க,
உதவி. ஏஜனற்.

அட்டவணை.

1,084 ம் பிரதமபட்டத்துக்கு 3 ம் இணைப்படம். கிராமம்—மெடிப்பொக்க.

துணடு. காணியின் பெயர்.

விபரம்

உரிமை கேட்பவர் பெயர்.

விசாலம்.

எ. ரு. ப.

18 மெடிப்பொக்கமபுற

நெல் வயல்

கிரிவல்ல, வேப்பொடயிலிருக்கும் சிறிமதி. எனிதா டி. சேரம 0 1 33

என்று சொல்லப்படுகிறது

19 ஷே

ஷே

ஷே

0 0 9

20 மெடிப்பொக்கமபுறபிலலேவ

வெண பூழி

ஷே

0 0 13

21 ஷே

ஷே

ஷே

0 0 11

மொத்தம் 0 2 26